


# மறைநிலைக் காசநோய்த் தடுப்புச் சிகிச்சை

மறைநிலைக் காசநோய்க்கும் செயல்நிலைக் காசநோய்க்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

## மறைநிலைக்

காசநோய்  
(உறங்குநிலை/காவி) சம்பந்த  
வெளிப்பாடுகள்:  
•உடல் நலக் குறைவு அற்ற  
தன்மை.  
•தொற்றாத தன்மை  
(மற்றவர்களுக்குப் பரவாமை)

ஆனால், எதிர்காலத்தில்  
செயல்நிலைக் காசநோயாக  
மாறும் தன்மையுடையதால்  
மறைநிலை வடிவத்திற்கும்  
நாங்கள் சிகிச்சை  
அளிக்கிறோம்.



செயல்நிலைக் காசநோய்  
சம்பந்த வெளிப்பாடுகள்;  
•உடல் நலக்குறைவு;  
•தொற்றுத் தன்மை;  
•அசாதாரண மார்புக்  
கதிர்வீச்சுப் படம்  
சில சந்தர்ப்பங்களில்  
செயல்நிலைக் காசநோய்

நிரந்தர வடுவையும்  
நுரையீரலுக்குச் சேதத்தையும்  
உருவாக்கும்.

## மறைநிலைக் காசநோய்க்கான சிகிச்சை



- எதிர்காலத்தில் செயல்நிலைக் காசநோய் உருவாகுவதைத் தடுக்கும்;
- பொதுவாக தாங்கிக் கொள்ளக்கூடியதும், பாதுகாப்பானதுமாகும்.

இச்சிகிச்சையப் பெற்றுக்கொள்வதால் நீங்கள் எதிர்காலத்தில் செயல்நிலைக்  
காசநோயைத் தடுக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறீர்கள். உங்கள்  
ஆரோக்கியத்தையும், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தையும்  
பாதுகாக்கிறீர்கள்

மறைநிலைக் காசநோய்க்கான சிகிச்சையின் போதான தொடர் கண்காணிப்பு முறைகள்

- இரத்தப்பரிசோதனை ஒரு மாதத்தின் பின்பும், பின் வைத்தியரின் தீர்மானப் படியும் செய்ய வேண்டும்;
- மருத்துவர் மற்றும் தாதிமாருடனான அட்டவணைப் படுத்திய சந்திப்புகள்



📌 மறைநிலைக் காசநோய்க்கான சிகிச்சை, உங்கள் உடலாரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது

வாசிப்போருக்கு முக்கியமான எச்சரிக்கை:

இந்த ஆவணத்தின் தகவல்கள் அறிவை வளர்ப்பதற்காகவேயாகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு நபுணரின் ஆலோசனைகளுக்கோ  
அல்லது வழிமுறைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைகளுக்குப் பதிலாகவோ செயல்பட மாட்டாது. உங்கள்  
ஆரோக்கியம் சம்பந்தமான சிகிச்சைகளுடன் தொடர்பான சகல கேள்விகளுக்கும் தயவு செய்து தகுதியுடைய ஒரு மருத்துவருடன்  
தொடர்பு கொள்ளுங்கள்

மருந்து: RIFAMPIN (RIF): \_\_\_\_\_

அளவு: \_\_\_\_\_

சிகிச்சை ஆரம்பித்த திகதி: \_\_\_\_\_

சிகிச்சைக்கானகாலம் \_\_\_\_\_

எடுக்கப்படவேண்டிய நேரம்: விழித்ததும் / உறங்கும் முன் / \_\_\_\_\_ மணிக்கு

உங்களுக்கு மிகவும் வசதியான நேரத்தில் இம்மருந்தை உணவுடனோ அல்லது உணவு  
இல்லாமலோ தினமும் ஒரு முறை எடுக்க வேண்டும். சிறந்த உறிஞ்சும் பலனுக்கு  
இம்மருந்தை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவோ அல்லது உணவு உண்டு  
இரண்டு மணி நேரத்திற்கு பின்னரோ எடுக்கவும்.

## பக்கவிளைவுகள்:

இந்த மருந்தை பாவிக்கும் போது பக்கவிளைவுகள் ஏற்படுவது அரிது. உங்களிடம் கீழ்க்கண்ட  
அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது ஏதேனும் இதுகுறித்துக் கவலைகள் இருந்தாலோ ,  
தொலை பேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தயவு செய்து எங்களுடன் தொடர்பு  
கொள்ளவும். முக்கியமாகப் பின்வருவன:

- பசியின்மை
- குமட்டல்
- வாந்தி
- தோல் தடித்தல்/சிவத்தல் மற்றும் எரிச்சல்
- கண்கள் அல்லது தோல் மஞ்சள் பழுப்படைதல்,

மற்றும் நீங்கள் கவலைப்படக்கூடிய எந்த ஒரு அறிகுறியும் தாதியிடம் அறிவிக்கப்படல்  
வேண்டும்.

நுண்ணுயிர்க்கொல்லி (ஆண்டிபயாடிக்) ரிஃபாம்பின் நியமம் செய்யப்பட்டால்,  
உங்கள் சுரப்புக்கள் (சிறுநீர், கண்ணீர் போன்றவை) ஆரஞ்சு நிறமாக வரலாம்.  
இது சாதாரணமானதும் தற்காலிகமானதும் ஆகும்.

## மேலதிக முக்கிய தகவல்கள்



- இச்சிகிச்சையின் போது மது அருந்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் மது அருந்துவது பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்
- ரிப்பாம்பின், கருத்தடை மாத்திரைகளின் செயலாற்றல் திறனைக் குறைக்கும் தன்மை கொண்டது (கர்ப்பத்தடை ஹோர்மோன்கள்). அதனால் இந்தச் சிகிச்சைக் காலத்தில் இன்னும் ஒரு கருத்தடை முறையையும் சேர்த்துக்கொள்ளவும்.
- தங்களிடம் கியூபெக் சுகாதார காப்பீடு அட்டை இருந்தால், (RAMQ) இந்த மருந்து இலவசம்.
- நீங்கள் மருத்துவமனைக்கு வரும் போது மறைநிலைக் காசநோய்க்கான நியமம் செய்யப்பட்ட மீதமுள்ள மருந்துகளை எடுத்து வரவும்.

### அவசர நிலைமகளின் போது நீங்கள் நேரில் வர வேண்டிய இடம்:

BLOC D, RC 3314 (தரைத்தளம்)

திங்கள் முதல் வெள்ளி வரை

காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை

அல்லது

அவசர சிகிச்சைப் பிரிவின் RVH GLEN SITE

மாலை, இரவு, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள்

தினமும் 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும்.

உங்களுக்கு மேலும் கேள்விகள் அல்லது கவலைகள் உள்ளனவா?

எங்களை அழையுங்கள்!

514-934-1934 இணைப்பிலக்கம்: 32591

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவி செய்ய நாங்கள் இருக்கின்றோம்!

மேலும் தகவல்களுக்குப் பின்வரும் வலைதளத்தை பார்வையிடவும்:

[www.quebec.ca/en/health/health-issues/a-z/tuberculosis](http://www.quebec.ca/en/health/health-issues/a-z/tuberculosis)

Centre universitaire  
de santé McGill



McGill University  
Health Centre

மொன்ட்ரியால் செஸ்ட் இன்ஸ்டிடியூட்

GLEN SITE, BLOC D, RC 3314 (தரைத்தளம்)

1001, Boulevard DÉCARIE, Montréal, QC H3A 3J1

தொலைபேசி இல.: (514) 934-1934 இணைப்பு இல.: 32591  
(உங்கள் செய்தியைக் குரல் அஞ்சலில் பதிவு செய்யுங்கள்)

கோப்பு : \_\_\_\_\_

மருத்துவர் : \_\_\_\_\_

தாதி : அமெலி - டெனிஸ் - ஓக்டாவியன்

Amélie - Denis - Octavian